



International Association of Tamil Journalists

P. O Box 54079,
London SW20 9WR
United Kingdom

email: iataj@iataj.org
web: www.iataj.org

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களுக்கும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (நா.க.த. அ) அரசவை உறுப்பினர்களுக்கும், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்திற்குமிடையிலான (ஒன்றியம்) கலந்துரையாடல் இரண்டு அமர்வுகளாக மார்ச் 5ம் திகதி, சனிக்கிழமையும் (பி.ப. 6மணியிலிருந்து பி.ப. 11.30 மணிவரை), 12ம் திகதி சனிக்கிழமையும் (பி.ப. 4.30 மணியிலிருந்து பி.ப. 9.30 மணிவரை) 432 Alexandra Avenue, Harrow, HA2 9TW என்ற முகவரியில் நடைபெற்றது. நா.க. த. அ பற்றி ஊடகங்களில் வெளிவரும் குழப்பரகரமான செய்திகள் தொடர்பாக விபரங்களை அறிவதற்காகவே, ஒன்றியம் இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. பிரித்தானியாவிலிருந்து தெரிவான அரசவை உறுப்பினர்களே அழைக்கப்பட்டிருந்தபோதிலும், அனைத்து உறுப்பினர்களுக்கும் இக்கலந்துரையாடலில் நேரடியாகக் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இரண்டாவது அமர்வில், ஜெர்மனியிலிருந்து ஒரு உறுப்பினரும், நோர்வேயிலிருந்து ஒரு உறுப்பினரும் கலந்து கொண்டனர்.

முதலாவது அமர்வு (மார்ச் 5ம் திகதி) :

கலந்து கொண்டவர்கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள்: உருதிராபதி சேகர், தணிகாசலம் தயாபரன், நிக்கலஸ் மனோரஞ்சன், ஜெயசங்கர் முருகையா, செல்லத்துரை செல்வராஜா, ஜனார்த்தனன் புலேந்திரன், கவிராஜ் சண்முகநாதன்

ஊடகவியலாளர்கள்: ஆனந்தி சூரியப்பிரகாசம், இதயச்சந்திரன், கோபி இரத்தினம், தினேஸ் குமார், க.இராஜமனோகரன், ச.சரவணமுத்து, செந். விஜய், க. கண்ணன், சிவா சின்னப்பொடி, அ.மயூரன், ரி. திபாகரன், சுகிர்தகலா கோபிரத்தினம், பரா பிரபா, பரா காந்தன்.

கலந்துரையாடப்பட்ட விடயங்களின் சாராம்சம்

முதலாவது அமர்வில் முதன்மையான விடயங்களாக நா.க.த. அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள், அங்கத்தினரிடையே காணப்படும் முரண்பாடுகள். அணிசார்ந்த செயற்பாடுகள், அறிக்கைகள் தொடர்பான விளக்கங்களை

கேட்டறிவதாக அமைந்திருந்தன. இவ்வமர்வில் கலந்து கொண்ட நா.க. த. அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தமது கருத்துகளை கூறியதுடன், ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கும் விடையளித்தனர். இதுவரை யாப்பினை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடாத உறுப்பினர்களால் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கு அனுப்பப்பட்ட 10 அம்சக் கோரிக்கை வாசிக்கப்பட்டு, அதுதொடர்பாக நா.க.த. அ. உறுப்பினர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. உறுப்பினர்கள் தமது பதில்களை வழங்கினர்.

இவ்வமர்வில் கலந்து கொண்ட ஏழு உறுப்பினர்களில், சண்முகநாதன் கவிராஜ் அவர்களைத் தவிர மற்றவர்கள் யாப்பினை ஏற்றுக் கையொப்பமிட்டிருந்தனர். (இவ்வமர்வின் பின்னர் அவரும் கையொப்பமிட்டு விட்டதாக அறியத்தரப்பட்டது)

இக்கலந்துரையாடலில் நா.க.த. அ. உறுப்பினர்களிடையே உள்ள முரண்பாடுகளை ஏற்படுத்தும் விடயங்களாக பின்வரும் விடயங்கள் கண்டறியப்பட்டன.

- Proxi Votes வழங்கப்பட்டமை தொடர்பான அதிருப்தி
- யாப்பு நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் தெளிவின்மை
- ஜனநாயகத்தன்மையை பேணுவதற்காக யாப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள்
- பிரதமர், சபாநாயகர் ஆகியோரை தொடர்பு கொள்வதிலுள்ள சிக்கல்கள்
- மீள் வாக்கெடுப்புக்கென தீர்மானிக்கப்பட்ட இடங்களில் வாக்கெடுப்பு நடாத்தப்படாமை
- வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததாக கருதப்படும் இடங்களில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விடயத்தில் தீர்மானம் எடுப்பதில் ஏற்படும் தாமதம்

இது வரை கையொப்பமிடாதவர்கள், யாப்பில் திருத்தங்களை வேண்டிநிற்பின், முதலில் யாப்பை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட பின்னர் தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என முதலாவது அமர்வில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

கையொப்பமிடாத உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் மேற்படி அமர்வில் கலந்து கொள்ளாமையால் அவர்களது கருத்தினையும் அறிந்து கொள்வதற்காக இன்னொரு அமர்வினை நடாத்துவதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

இரண்டாவது அமர்வு (மார்ச் 12ம் திகதி):

பாராளுமன்ற உறுப்பினர்கள்: உருதிராபதி சேகர், நடராஜா இராஜேந்திரா, தணிகாசலம் தயாபரன், நிக்கலஸ் மனோரஞ்சன், டிலக்சன் மொறிஸ், ஜெயசங்கர் முருகையா, செல்லத்துரை செல்வராஜா, பாலாம்பிகை முருகதாஸ், ஜெயவாணி அச்சுதன், பரமசிவம் கார்த்திகேசன், வாசுகி சோமாஸ்கந்தா, சிவானந்தன் முரளி, சசிதர் மகேஸ்வரன், சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, ஜனார்த்தனன் புலேந்திரன், கவிராஜ் சண்முகநாதன்

ஊடகவியலாளர்கள்: ஆனந்தி சூரியப்பிரகாசம், இதயச்சந்திரன், கோபி இரத்தினம், தினேஸ் குமார், க.இராஜமனோகரன், ச.சரவணமுத்து, செந். விஜய், க. கண்ணன், வினோதினி கணபதிப்பிள்ளை, சி. சந்திரமௌலீசன், எழிலன் சுதா, அ.மயூரன், ரி. திபாகரன், சுகிர்தகலா கோபிரத்தினம், பரா பிரபா, பிரேம் சிவகுரு, பரா காந்தன்.

இரண்டாவது அமர்வில் நேரடியாகவே முதலமர்வில் கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதாக இக்கலந்துரையாடலை நெறிப்படுத்திய தினேஸ் குமார் அறிவித்தார்.

கலந்துரையாடப்பட்ட விடயங்களின் சாராம்சம்

• நாடுகடந்த அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லுதல் அல்லது அணிகளாகப் பிரிந்து செயற்படல்

நாடு கடந்த அரசாங்கம் தொடர்ந்து செயற்படவேண்டும் என்பதிலும், அதில் அணிகளாகப்பிரிந்து செயற்படக்கூடாது என்பதிலும் கலந்து கொண்ட அனைவரும் உடன்பட்டனர். அண்மையில் உருவாக்கப்பட்ட ஜனநாயக அணி, நாடுகடந்த அரசாங்கத்தில் சனநாயக விழுமியங்கள் பேணப்படுவதை உறுதிப்படுத்தவே உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தாம் பிரிந்து செல்லவில்லை எனவும் வெளியில் இருந்து செயற்படுவதாகக் குறிப்பிடுவது தவறு எனவும் மேற்படி அணியின் சார்பாக அறிக்கை வெளியிட்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக, நா.க.த.அ.இன் யாப்பினை ஏற்றுக்கொண்டு ஏற்கனவே சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கும் நா.க.த.அ. இன் பிரதிநிதிகள், இதுவரையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளாமலிருக்கும் அனைவரும் நா.க.த.

அரசாங்கத்திலிருந்து விலகி இருப்பதாகவே கருதப்படுவர்

எனத் தங்களது கருத்தினை வெளியிட்டு இருந்தனர்.

• சர்ச்சைக்குரிய விடயங்கள்

சர்ச்சைக்குரிய விடயங்களாக முதலாம் அமர்வில் அடையாளம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் நீண்டநேரம் கலந்தரையாடப்பட்டபோதிலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் பொது உடன்பாட்டினை எட்ட முடியவில்லை.

இவ்விரு அமர்வுகளில் தாம் திறந்த மனதுடன் கருத்துகளை வெளியிட முடிந்ததாகவும், கலந்து கொண்ட உறுப்பினர்கள், ஒன்றியத்தின் முயற்சியை வரவேற்று ஏற்றுக் கொண்டனர். அதனடிப்படையில், சமரச முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஒன்றியத்தின் சார்பில் பின்வரும் யோசனை முன்வைக்கப்பட்டது. இவ்யோசனையை அனைவரும் (செய்தியாளர்களும், நா.க.த. அ உறுப்பினர்களும்) ஏற்றுக்கொண்டனர்.

பரிந்துரை

• இதுவிடயத்தில் மேலதிக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக ஒரு குழுவினை அமைத்து குறித்த கால அட்டவணையில் பேச்சுகளை நடாத்துவது

• இப்பேச்சுவார்த்தை குழுவில்:

- பிரதமர், சபாநாயகர் உட்பட அமைச்சர்கள் கொண்ட ஒரு குழு
- கையெழுத்திடாத உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு
- தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு (மேற்படி குழுவினர் விரும்பும் பட்சத்தில் மாத்திரம் அனுசரணையாளர்களாக கலந்து கொள்வர்)
அங்கம் வகிப்பர்.

• பேச்சுவார்த்தை குறித்த கால அட்டவணையில், மூடிய அறையில் நடைபெறும்

அடுத்த கட்டநகர்வு

மேற்படி பரிந்துரையை நாடுகடந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், சர்வதேச செய்தியாளர் ஒன்றியம் காலஅட்டவணை ஒன்றினை தயாரித்து, பேச்சுவார்த்தைக்கான ஆயத்தங்களைச் செய்யும். இவ்விடயத்தில் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நாடிநிற்கிறோம்.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம்

20 மார்ச் 2011